


அன்மூலா நானத்தாய் அவர்களுக்கு,

(23.12.12)

உங்கள் மகன் எடுக்கும் கடிதம், நான் கிங்கு நலம். நீங்கள் அங்கு நலமாக இருக்கிறீர்களா? உங்கள் குடும்பத்தில் இருக்கும் அனைவரும் நலமாக இருக்கிறீர்களா? நான் கிங்கு நன்றாகப் படிக்கிறேன். நான் பத்தாய் உட்பு தேர்ச்சி பெற்று, பதினொன்றாம் உட்பு படிக்கிறேன். நீங்கள் என்னை பார்த்து கிந்தியாவுக்கு வாருங்கள். உங்கள் வேலைகள் எப்படி இருக்கிறது. நான் சந்தோஷமாக இருக்கிறேன். திரு.பாலா அண்ணன் மற்றும் அன்னமேரி அம்மா எங்களை நன்றாக பாதித்துக் கொள்கிறார்கள். நாங்கள் திருமணம் நன்றாக கொண்டாட்டமோம். உங்கள் உதவிகளுக்கு நன்றி. நான் உங்களுக்குத் தினமும் கடிதம் எழுதும் பணிகளில் பணியாற்றுகிறேன்.



கீழ்ப்படிந்து,
உங்கள் அன்ம மகன்,
E. சிரிபுரசுந்தரி.
[நாஜிவ் கார்த்தி அனருமேயார் இல்லம்].

23.12.2012.

Dear loving mother,

I am fine here, are you doing well? Are your whole family members are doing well? I am studying 11th standard well here. I passed 10th standard and doing work. Please come to India to see me. How is your work? I am happy here. Mr. Bala and Annamary are loving after me well. we celebrated the Christmas well. I thank you for the help with out it I can't do my life now. I pray for you every day.

lovingly.

Daughter. Thiripurabundaria
Rajiv Gandhi home.

Carissima Mamma,
Io sto bene, tu come stai? Sta bene anche la tua famiglia?
Studio molto bene qui, sono passata alla classe superiore nella scuola che sto frequentando -
Potresti venire in India per conoscermi? Come è il tuo lavoro?
Bala e Anna Mary si prendono cura di me
Celebriamo il Natale molto bene.